1981 மே 13]

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினரவர்கள் எடுத்துச் சொன்னதைப் போன்று அதிலே இருக்கின்ற நியாய உணர்வுகளை உணர்ந்து குறையை நீக்குவதற்காக என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தகைய முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

டெம்ப்ளாஸ்ட் தொழிற்சாலைக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு.

* குறுகியகால வினா எண். 20—திரு. எம். எஸ். மாணிக்கம்: மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) டெம்ப்ளாஸ்ட் என்ற தொழிற்சாலைக்கு அரசு வரி விலக்கு ஏதேனும் அளித்துள்ளதா?

(ஆ) ஆம் எனில், இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?

(இ) அந்த நிறுவனம் கட்ட வேண்டிய வரி பாக்கி எவ்வளவு?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, (அ), (ஆ) மற்றும் (இ) 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் வரி விலக்கு கொடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து 74 ஆம் ஆண்டு வரையிலும் அரசுக்கு அதனாலே நஷ்டம் 82,84,83,972 ரூபாய் 82 பைசா. இப்பொழுது அவர்கள் வரி கொடுக்க வேண்டியது பாக்கி 94,04,412 ரூபாய்.

திரு. எம். எஸ். மாணிக்கம்: பேரவைத் தலைவரவர்களே, இந்த நிறுவனத்திற்கு எந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது? எவ்வளவு மூலதனத்தோடு இந்தத் தொழிற்சாலை துவக்கப் பட்டது என்பதை அறிவிக்க இயலுமா?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: பேரவைத் தலைவரவர்களே, நான் சொல்கிறபொழுது சொன்னேன், 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி என்று சொல்லி விட்டேன். அதற்கு மூலதனம் அப்பொழுது அவர்கள் போட்டது 947 இலட்சம். அதாவது 9.47 கோடி.

திரு. எம். எஸ். மாணிக்கம்: பேரவைத் தலைவரவர்களே, வரிவிலக்கு எத்தனை ஆண்டுகளுக்குக் கொடுக்கப்பட்டது? இதைப் போல மற்ற எந்த நிறுவனங்களுக்காவது வரிவிலக்கு கொடுக்கப் பட்டிருக்கிறதா?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: பேரவைத் தலைவரவர்களே, வரிவிலக்கு கொடுக்கிறபொழுது புதிதாக ஆரம்பிக்கிற தொழிற்சாலை என்று அதற்காக வரிவிலக்கு இத்தனை ஆண்டு என்றுதான் கொடுப்பது வழக்கம் என்று நான் கருதுகிறேன்

ஆனால் அப்பொழுது எந்த ஆண்டு என்று சொல்லாமல் ஒ பனாகப் போட்டு விட்டார்கள்; உனக்கு வரி விலக்கு என்று. ஆனால் அதிலிருந்து அன்றைக்குக் கொடுத்த வரி விலக்கினாலே இன்றைக்கு நான் முதலிலே குறிப்பிட்டபடி 65-லிருந்து 74 வரையிலும் அரசுக்கு 82 கோடிக்கு அதிகமான நஷ்டம். ஆனால் இன்றைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன், இன்றைக்கு இது போன்று வேறு எந்த நிறுவனங்களுக்கும் வரி விலக்கு கொடுத்ததாக என்னிடத்திலே தகவல் இல்லை. ஆனால் இன்றைக்கு வரைக்கும் இந்த வரி விலக்கு கொடுத்ததனால் அரசுக்கு நஷ்டம் 200 கோடி. ஆனால் போட்ட முதலீடு ஒன்பதரை கோடிக்குக் குறைவாகும்; ஒன்பதரைக் கோடிக்கும் 3 இலட்சம் குறைவாக முதலீடு போட்டிருக்கிறார்கள். ஆனால் அரசுக்கு வரியிலிருந்து மட்டும் நஷ்டம் ஏழரை கோடி. இலாபம் எவ்வளவோ எனக்குத் தெரியாது.

திரு. சோ. அழகர்சாமி: பேரவைத் தலைவரவர்களே, இந்த கெம்ப்ளாஸ்ட் என்ற தொழிற்சாலைக்குச் சொந்தக்காரர் யார்? அந்தத் தொழிற்சாலைக்கு வரி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன? அந்த வரிவிலக்கு எப்பொழுது யார் காலத்தில் எந்த ஆட்சியிலே அளிக்கப்பட்டது? இதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க இப்பொழுது உத்தேசித்திருக்கிறதா?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: பேரவைத் தலைவரவர்களே, கெம்ப்ளாஸ்ட் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியுமேயொழிய அதற்கு யார் சொந்தக்காரர்கள் என்ற விவரம் என்னிடத்தில் இப்பொழுது இல்லை. வேண்டுமானால் தனிக் கேள்வி போட்டால் விசாரித்துச் சொல்லலாம், சொந்தக்காரர் பெயரெல்லாம் எனக்குத் தெரியாது.

[முற்பகல் 10.40]

THIRU R. UMANATH: It is an incidental question.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வருவாய் அமைச்சரிடம் ஆளைப் பற்றிக் கேட்கக் கூடாது, அவருக்கு வர வேண்டிய வருவாய் வந்து சேரவேண்டும்.

திரு. ரா. உமாநாத்: வரி விலக்கைப் பற்றி சொல்லும் போதே, It is an incidental question. He must be ready for that.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர்களுக்கெல்லாம் நான் மிக்க வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், நான் யாரையும் காப்பாற்றுவதற்கு முயலமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கே அவர்களுக்கு எவ்வளவு இலாபம் என்று எனக்குத் தெரியாது என்று சொல்லும்போது, அரசுக்கு ரூ. 200 கோடி நஷ்டம் வந்திருக்கிறது என்றேன். பேப்பரிலே நன்றாக,

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

1981 மே 13]

8 காலம் எழுதவேண்டுமென்று நான் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக சொன்னது உங்களுக்குத் தெரியும். கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர் யார் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தால் சொல்லத் தயாராக இருக்கிறேன். எந்த அரசு காலத்தில் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். 1965 ஜனவரி மாதம் 29 ஆம் தேதி என்று சொல்லி விட்டேன். ஆகையால் எந்த அரசு என்று நீங்கள் கேட்க வேண்டியது இல்லை. ஆனால், இதற்கு முந்தைய அரசாக இருந்தாலும்' ஒரு காரணம் காட்டி, புதிதாக வருகிற நிறுவனம். இது மக்களுக்குத் தேவைப்படுகிறது, இன்றைக்குத் தேவைப்படுகிறது, என்றால் அதற்காக வரி விலக்குக் கொடுக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், கொடுத்த அரசாங்கத்தின்மீது நடவடிக்கை எடுப்பதற்கு முடியாது. அப்பொழுது கொடுத்திருக்கிறார்கள். நிலைமையை மட்டும்தான் நான் இங்கே சொன்னேன்.

திரு. வி. வி. சுவாமிநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்திடமிருந்து 1974—க்குப் பிறகு அரசு எவ்வளவு வரி வசூலித்திருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: பேரவைத் தலைவர் அவர்களே, அவர்கள் வரி விலக்கு 1965 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் தேதி கொடுத்தார்கள். ஆனால் அதற்கும் பிறகு 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29—ஆம் தேதி அந்தச் சலுகையில் சிலவற்றைக் குறைத்தார்கள். அந்தச் சலுகைகளைக் குறைக்கிறபொழுது, உங்களுக்குச் சொல்லவேண்டுமானால்' அதிலே இருக்கிற ஆயத்தீர்வை ரூ. 8 கட்ட வேண்டும் விட்டிருக்கு. ரூ. 8 கட்ட வேண்டாம். இனி 16.6 பைசா கட்டினால் போதும் கால்வனைஸ்ட் ஃபீஸ் ரூ.1 கொடுத்ததற்குப் பதிலாக 10 பைசா கட்டினால் போதும் என்று சொன்னார்கள். அப்பொழுது அப்படி போட்டதன் மூலமாக 1974—லிருந்து 1978 வரையிலும் ரூ. 1 கோடியே 5 இலட்சம் வந்தது. அந்தக் காலத்திற்குள் அவர்கள் கட்டவேண்டியது எவ்வளவு என்றால், ரூ. 52 கோடியே 9 இலட்சம். 1974-லிருந்து 1978 வரையிலும் வரி விலக்கு இல்லாவிட்டாலும், கட்டவேண்டியது ரூ. 52 கோடி. ஆனால், ரூ, 1 கோடிதான் அப்பொழுது வசூலிக்கப்பட்டது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு இந்த அரசு வந்த பிறகு அதிகம் வசூலிக்க முயற்சி செய்தாலும்' உச்ச நீதி மன்றத்திலே அதற்குத் தடை உத்தரவு வாங்கி இருக்கிறார்கள், வழக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. என். எஸ். வி. சித்தன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்திலே எத்தனையோ தொழிற்சாலைகள் இருக்க ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு வரி விலக்கு கொடுப்பதற்கு ஏதாவது நிச்சயமான காரணம் இருந்திருக்க வேண்டும்.

[1981 மே 13

அப்பொழுது அந்த நிறுவனத்தினர் என்ன காரணத்தைக் காட்டி, அரசிடம் வரி விலக்கு கேட்டார்கள். என்ன காரணங்களை ஏற்றுக்கொண்டு அரசு அவர்களுக்கு வரி விலக்கு கொடுத்தது. அவர்கள் தயாரித்த பொருள் என்ன?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தைப் பொறுத்தவரையிலே பி. வி. சி. என்றதைப் தயாரிக்கிற நிறுவனம் இது மட்டும்தான் இப்பொழுதுகூட. அப்பொழுதும் இதுமட்டும்தான் இருந்தது. நான் முதலிலேயே சொன்னேன், ஒரு தொழிற்சாலை வந்தால் மக்களுக்குப் பயன்படுகிற பொருள்களை உற்பத்தி செய்தால். அவர்களுக்கு வரி விலக்கு அந்த அரசு கொடுத்திருக்கிறது என்றால், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று நான் சொல்லி இருக்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள் — விடைகள் முடிவுற்றன.

(குறிப்பு—ஓர் உரையின் தொடக்கத்தில் (*) உடுக்குறியிடப்பெற்றிருந்தால் உறுப்பினரால் அவ்வுரை சரி பார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.)

2. தகவல் கோரல்

அ. செய்திச் சுருக்கம்-குழுக்கள் நியமனம்

திரு. ஜே. ஹேமச்சந்திரன்: பேரவைத் தலைவர் அவர்களே, குழுக்கள் நியமனத்தைப்பற்றி நாம் காலத்தை நீட்டித்து தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் அது அனுப்பப்பட்டுள்ள ஜிஸ்ட் ஆப் புரொசிடிங்கில் சேர்க்கப்படவில்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நேற்றைய முன் தினம் நடந்த கூட்டத்திலே அரசின் ஒரு தீர்மானத்தின் மூலமாக குழுக்கள் எல்லாம் ஓர் ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதுபற்றி திரு. ஹேமச்சந்திரன் அவர்களுக்கு அச்சடித்து அனுப்பப்பட்டிருக்கின்றது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆ. ஸ்டான்லி மருத்துவமனையில் காணப்பெறும் குறைபாடு.

திரு. என். பழனிவேல்: தலைவர் அவர்களே, கடந்த 5,6, நாட்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரொட்டி, பழம், பால் போன்றவைகள் எதுவும் சப்ளை செய்யப்படவில்லை. நேற்றையதினம் நான் ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது.......

மாண்புமிகு பேரவைத் தலைவர்: தாங்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றதற்கு நன்றி. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் புகார் கொடுங்கள்.